

1. நிதிக்கூற்றுகள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வரையறுத்த தேசிய உப்பு கம்பனியின் (“கம்பனி”) 2025 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான இலாப நட்டக்கூற்று, ஏனைய விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2025 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து 2025 மார்ச் 31 இல் உள்ளவாறான கம்பனியின் நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் பந்தி 1.5 இல் குறிப்பிடப்பட்ட விடயங்கள் மீது என்னுடைய அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகவுள்ளது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வின்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது கணக்காய்வு முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கிணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனி கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனி நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனி வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல்.

பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஓட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

பின்வருவனவற்றை பரிசீலிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனி செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனி ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- கம்பனி வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு மீதான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1. சிறிய மற்றும் நடுத்தர அளவு முயற்சிகளிற்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

குறித்த நியமத்திற்கான குறிப்புரைகளுடன் இணங்காமை

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரைகள்

(அ) சிறிய மற்றும் நடுத்தர அளவு முயற்சிகளிற்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களின் (SMEs இற்கான SLFRS) 17.2 ஆம் பந்திக்கமைய ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் (PPE) ஏனைய அல்லது நிர்வாக	“மொத்த வழங்கல்” வகுதியின் கீழ் அட்டவணை உப்பள பொறியிற்காக (TSP) மின்சாரம் வழங்கலிற்காக மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல செலவினங்களும் பதியப்பட்டிருந்தது. TSP இற்கு	ஏனைய அல்லது நிர்வாக நோக்கங்களிற்கு வாடகைக்காக பொருட்கள் அல்லது சேவைகளின் உற்பத்தி அல்லது வழங்கல்களிலுள்ள பயன்பாட்டிற்காக இடம்
--	--	---

நோக்கங்களிற்கு வாடகைக்காக பொருட்கள் அல்லது சேவைகளின் உற்பத்தி அல்லது வழங்கல்களிலுள்ள பயன்பாட்டிற்காக இடம் பெற்றதென கற்பனை விடயங்கள் இணங்க வேண்டும். எவ்வாறாயினும் செலவின விடயங்களாக இனங்காணப்பட வேண்டியிருந்த ஆனையிறவிலுள்ள உப்பள பொறி அட்டவணைப்படுத்துவதற்கு மின்சார இணைப்பு பெறுவதற்காக இலங்கை மின்சார சபைக்கு செய்யப்பட்ட ரூபா 7,101,431 கொடுப்பனவு ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் என்பவற்றின் கீழ் தவறாக வகைப்படுத்தப்பட்டிருந்தது.

மின்சாரம் வழங்குவதற்கு நிலையான மற்றும் அர்பணிப்பை வழங்குவதற்கு நிறுவனத்தினுடைய வளவிற்குள் பொருத்தப்பட்டது. இது TSP இன் கீழ் மூலதனமாக்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது.

பெற்றதென கற்பனை விடயங்கள் மாத்திரம் ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் என்பவற்றின் கீழ் வகைப்படுத்தப்பட வேண்டும்.

(ஆ) சிறிய மற்றும் நடுத்தர அளவு முயற்சிகளிற்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களின் (SMEs இற்கான SLFRS) 13.4 ஆம் பந்திக்கமைய விற்பனை செய்வதற்கு மதிப்பிடப்பட்ட விற்பனை பெறுமதியை விட குறைவான கிரயத்தில் பொருளிருப்புகள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். எவ்வாறாயினும், ரூபா 125,865,255 தொகையான இறுதி பொருளிருப்பு மதி தேறிய தேறத்தக்க பெறுமதியில் நிர்ணயிக்காமல் கிரயத்தில் மதிப்பிடப்பட்டிருந்தது.

தேறிய தேறத்தக்க பெறுமதி (NRV) கிரயத்தை விட எப்போதும் உயரவாக உள்ளது.

நியமத்திற்கமைய பூர்த்தியாக்கப்பட்ட மற்றும் விற்பனை செய்வதற்கு மதிப்பிடப்பட்ட விற்பனை பெறுமதியை விட குறைவாக குறைவான கிரயத்தில் பொருளிருப்புகள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

(இ) சிறிய மற்றும் நடுத்தர அளவு முயற்சிகளிற்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களின் (SMEs இற்கான SLFRS) 33.7 ஆம் பந்திக்கமைய பிரதான முனாமைத்துவ ஆளணி இழப்பீடுகளை வெளிப்படுத்துவதற்கு வேண்டப்பட்ட போதிலும் மீளாய்வாண்டிற்கான நிதிக் கூற்றில் அத்தகைய வெளிப்படுத்தல்கள் செய்யப்பட்டிருக்கவில்லை.

2025/26 நிதியாண்டிலிருந்து இந்த தகவல்களை புறம்பாக வெளிப்படுத்தவதற்கு தேவையான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது.

நியமத்திற்கமைய வெளிப்படுத்தல்கள் செய்யப்பட வேண்டும்.

(ஈ) நிதிக் கூற்றுக்களின் குறிப்பு இல. 2.5.3 இன் பிரகாரம் ரூபா 47,021,868 தொகையான நடைபெறும் வேலைகள் மீளாய்வாண்டிலிருந்து பதியப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் நிதிக் கூற்றுக்களில் இறுதி நடைபெறும் வேலைகள் மாத்திரம்

கம்பனியானது 2024.25 நிதியாண்டிலிருந்து தொடங்கி நடைபெறும் வேலைகள் (WIP) பதிதலை அமுலாக்கியிலந்தது. அத்திகதிவரை ஏற்பட்ட சகல செலவினங்களும் WIP ஆக உரிய பருவகால அறுவடைகளிற்கு முறையாக

ஆண்டு இறுதியில் இருப்பு நடைபெறும் வேலையின் உள்ளபடியாக கிரயம் இறுதி நடைபெறும் வேலையாக பதியப்பட வேண்டியதுடன் நியத்தின் பிரகாரம் உரிய வெளிப்படுத்தல்கள்

இனங்காணப்பட்டிருந்ததுடன் கடைசி முன்று மாதங்களில் ஏற்பட்ட உற்பத்திக் கிரயம் 2025 மார்ச் 31 இல் உள்ளவாறான இருப்பு நடைபெறும் வேலை உள்ளபடியான கிரயத்தை பதிவதற்கு பதிலாக இறுதி நடைபெறும் வேலையாக இனங்காணப்பட்டிருந்தது. மேலும் சிறிய மற்றும் நடுத்தர அளவு முயற்சிகளிற்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களின் (SMEs இற்கான SLFRS) 10.14 ஆம் பந்தியின் வேண்டுகைக்கமைய நிதிக் கூற்றுக்களில் நடைபெறும் வேலைகளின் பதிவு தொடர்பான கணக்கீட்டுக் கொள்கை வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

ஒதுக்கப்பட்டிருந்தது. அறுவடை பூர்த்தியாக்குகையில் நேரொத்த கிரயங்கள் உற்பத்தி கிரயத்திற்கு WIP இலிருந்து முறைமை ரீதியாக மாற்றப்படும் பிரயோக்க கூடிய கணக்கீட்டு கொள்கைக்கமைய வருமானத்தடன் சரியான பொருத்தப்படுகின்ற கிரயத்தை உறுதிசெய்கின்றது. நடைபெறும் வேலையாக உப்பளத்தில் இருக்கின்ற உப்பை பதிவதற்கும் அறுவடை காலத்தில் உற்பத்தி கியத்தில் தொடரப்பட்ட கிரயங்களை உள்ளடக்குவதற்கும் முறையாக்கப்பட்டுள்ளது.

செய்யப்பட வேண்டும்.

(உ) முன்னைய காலப்பகுதி தவறுகளை திருத்தும் போது ஒப்பீட்டு தொகைகளை கட்டாயமாக மீளக்குறிப்பிடப்பட வேண்டியிருந்தும் சிறிய மற்றும் நடுத்தர அளவு முயற்சிகளிற்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களின் (SMEs இற்கான SLFRS) 10.21 ஆம் பந்தியின் வேண்டுகைக்கு முரணாக ஒப்பீட்டு தொகைகளை மீளக் குறப்பிடாமல் ரூபா 3,878,937 தொகையான சீராக்கல்கள் செய்யப்பட்டிருந்தது. நியமத்தின் 10.23 ஆம் பந்திக்கமைய நிதிக் கூற்றுக்களில் இது வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

முன்னைய ஆண்டு சீராக்கல் தொடர்பான சகல சகல தேவையான வெளிப்படுத்தல்களும் அடுத்துவரும் நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கையில் செய்யப்படும்.

முன்னைய காலப்பகுதி தவறுகள் திருத்தப்படும் போது ஒப்பீட்டுத் தொகைகள் மீள குறிப்பிடப்பட வேண்டியதுடன் நியமத்தின் பிரகாரம் வெளிப்படுத்தல்கள் செய்யப்பட வேண்டும்.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு

(அ) மீளாய்வாண்டிற்கான பெறுமானத்தேய்வு நிதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்ட வீதங்களிலிருந்து விலகிய வீதங்களை புன்படுத்தி இயந்திரம் மற்றும் நீரிறைகும் பம்புகள், கணனி உபகரணங்கள் மற்றும் தளபாடங்களிற்கான பெறுமானத் தேய்வின் கணிப்பீடு காரணமாக ரூபா 4,139,486 ஆல் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.

முகாமைத்துவத்தின் கருத்துரை

நிதிக் கூற்றுக்களின் குறிப்பு இல. 02 இன் கீழ் தவறான பெறுமானத்தேய்வு வீதம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. சரியான பெறுமானத்தேய்வு வீதம் பெறுமானத்தேய்வு பட்டியலில் பதியப்பட்டிருந்ததுடன் தவறு குறிப்பில் செய்யப்பட்ட குறிப்பு வெளிப்படுத்தல்களில் மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்தது.

பரிந்துரைகள்

பெறுமானத்தேய்வு கணப்பீடு செய்யப்பட வேண்டியதுடன் சரியான வீதங்களை பயன்படுத்தி சாட்டுதல் செய்யப்பட வேண்டும்.

(ஆ) ஆணையிறவு உப்பளத்தில் மேசை உப்பு பொறிக்கான

உரிய நடைமுறைகளிற்கமைய முறையாக சகல

சொத்துக்கள் கணக்கீடு செய்யப்பட்டு சரியாக

கட்டிடம் பூர்த்தியாக்கப்பட்டதுடன் 2024 ஆகஸ்ட் 16 இல் கம்பனிக்கு கையளிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், ரூபா 131,587,112 தொகையான கட்டிடங்களின் கிரயம் 2025 மார்ச் 31 இல் வரையும் நடைபெறும் வேலையின் கீழ் நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டிருந்தது. எனவே, அவற்றின் பெறுமானத்தேய்வு மற்றும் திரண்ட பெறுமானத்தேய்வு என்பன குறைத்துக் காட்டப்பட்டிருந்ததுடன் ஆண்டிற்கான இலாபம் ரூபா 4,091,818 ஆல் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.

மேற்கொள்ளப்பட்ட வேலைகளும் உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தது.

பெறுமானத்தேய்வு செய்யப்பட வேண்டும்.

(இ) மன்னாரில் ரூபா 42,900,000 தொகையான குத்தகையாதன தொழிற்சாலைக் காணியின் கிரயம் மற்றும் குத்தகையாதன காலப்பகுதி என்பன கணக்காய்விற்கு குத்தகை உடன்படிக்கை சமர்ப்பிக்கப்படாமையால் கணக்காய்வில் உறுதிப்படுத்த முடியாதிருந்தது.

காணியானது நீண்டகால குத்தகை அடிப்படையில் மாந்தை உட்பளத்திற்கு 2001 இல் மாற்றப்பட்டிருந்ததுடன் (வட மாகாணத்திலுள்ள உட்பளம்) காணியின் உரிமையாண்மை தொடர்ந்து அரசாங்கத்திற்கு உடமையாக இருந்தது. இதன்படி, கம்பனியினுடைய நிலையான சொத்து பதிவேடுகளிலிருந்து காணியின் பெறுமதியை அகற்றுவதற்கு அவசியமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

குத்தகை உடன்படிக்கை மற்றும் உரிய ஆவணங்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(ஈ) பொருளிருப்பு பதிவேடுகளின் கீழ் காட்டப்பட்ட ரூபா 47,592,824 தொகையான கிரயத்திலான நுகரக்கூடிய பொருளிருப்புகளின் உள்ள தன்மை வருடாந்த இருப்பு மெய்மையாய்வு அறிக்கையில் கிடைக்காமையால் மெய்மையாய்வு செய்யப்பட்டிருக்கவில்லை. மேலும், 2025 மார்ச் 31 இல் உள்ளவாறான நுகரக்கூடிய பொருளிருப்புகளில் உள்ளடக்கப்பட்ட ரூபா 5,152,652 தொகையான ஏனைய பொருளிருப்புகளின் உள்ள தன்மை வருடாந்த மெய்மையாய்வு அறிக்கை மற்றும் இருப்பு பதிவேட்டில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

நிதியாண்டு இறுதியில் சொத்துக்களின் கணிப்பீட்டுச் சபை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நடைமுறையின் போது சகல நிலையான சொத்துக்கள் மற்றும் பொருளிருப்பு விடயங்கள் இனங்காணப்பட்டிருந்தது. பௌதீக இருப்பு பதிவேட்டில் வெளிப்படுத்தப்படாதிருந்த ரூபா 5,152,652 தொகையான ஏனைய பொருளிருப்புகள் 2022/23 நிதியாண்டு இறுதியில் சீராக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் இறுதி கணக்குகள் ஊடாக இந்த பெறுமதியை அகற்றுவதற்கு அவசியமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

பொருளிருப்புகளின் உள்ள தன்மை வருடாந்த இருப்பு மெய்மையாய்வு மற்றும் இருப்பு பதிவேடுகள் மூலம் மெய்மையாய்வு செய்யப்பட வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றிற்கான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரைகள்
(அ) 2021 நவம்பர் 16 ஆந் திகதிய 01/2021 ஆம் இலக்க அரச உடமையாக்கப்பட்ட முயற்சிகளிற்கான செயற்பாட்டுக் கைநூலின் 6.6 ஆம் பிரிவு	கணக்கீட்டு ஆண்டு முடிவடைந்த பின்னர் 60 நாட்களிற்குள் கணக்காய்விற்கு வரைவு வருடாந்த அறக்கையுடன் நிதிக்கூற்றுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பொதிலும் மீளாய்வாண்டிற்கான கம்பனியின் நிதிக் கூற்றுக்கள் 02 மாதங்கள் தாமதத்துடன் 2025 ஆகஸ்ட் 05 இல் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் வரைவு வருடாந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் உரிய நேரத்தில் சமர்ப்பித்தலை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.	சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டவாறு வரைவு வருடாந்த அறக்கையுடன் நிதிக்கூற்றுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
(ஆ) 2020 சனவரி 27 ஆந் திகதிய PED 01/2020 ஆம் இலக்க நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு சுற்றறிக்கையின் 2 ஆம் பிரிவு	சுற்றறிக்கை பிரகாரம் நிறைவேற்று பணிப்பாளராக புதிய நியமனங்களாக நியமிப்பதிலிருந்து தடுக்கப்பட்டிருந்தார். எவ்வாறாயினும், 2023 ஏப்ரல் 11 ஆந் திகதி முதல் கம்பனியின் நிறைவேற்று பணிப்பாளர் சேர்க்கப்பட்டிருந்ததுடன் சுற்றறிக்கைக்கு முரணாக 2024 ஏப்ரல் 01 இலிருந்து 2024 ஒக்டோபர் 10 வரையான காலத்தின் போது பணிப்பாளர் படி, தொலைபேசி படி மற்றும் எரிபொருள் படியாக ரூபா 713,025 ஆன தொகை செலுத்தப்பட்டிருந்தது. மேலும், சொல்லப்பட்ட படிக்கு மேலதிகமாக வாகனமும் சாரதியும் வழங்கப்பட்டிருந்தது என அவதானிக்கப்பட்டது.	கம்பனியின் ஒருங்கிணைந்த உறுப்புரையின் பிரகாரம் அதன் குழுவின் பொது பணிப்பாளர் சபையின் முறையான அனுமதியுடன் நிறைவேற்று பணிப்பாளர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நியமனம் 2024 இறுதி வரை உள்ளதுடன் அந்த நேரத்தில் சபை கலைக்கும் வரை தானாக நடைசெய்யப்படும். புதிய பணிப்பாளர் சபை 2025 சனவரியில் நியமிக்கப்பட்டிருந்ததுடன் நிறைவேற்று பணிப்பாளர் அதன் சேர்க்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தது.	பணிப்பாளரை சேர்க்கும் போது சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும்.

<p>(இ) 2022 திசம்பர் 22 ஆந் திகதிய PED 08/2022 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கை</p>	<p>ஊழியர் விடுமுறையை பயன்படுத்தாமக்காக படிகள் செலுத்துகையில் ஆண்டில் கிடைத்த விடுமுறைகளின் எண்ணிக்கை 1954 இன் 19 ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர் அதிகாரச் சட்டத்திற்கு முரணாக 21 நாட்களிற்கு பதிலாக 42 நாட்களாக கருத்திற்கொள்ளப்பட்டது. இதன்படி சுற்றறிக்கையின் ஏற்பாடுகளிற்கு முரணாக விடுமுறை நாட்கள் படியாக மீளாய்வாண்டில் 40 உத்தியோகத்தர்களிற்கு ரூபா 500,785 தொகை செலுத்தப்பட்டிருந்தது. .</p>	<p>NSL ஆனது அதன் தொடக்கத்திலிருந்து தாபன விதிக்கோவையின் பிரகாரம் விடுமுறை பின்பற்றப்படுகின்றது. கம்பனி சகல திரண்ட 42 நாட்கள் விடுமுறை நாட்களிற்காக கொடுப்பனவு செய்யப்படாததுடன் கொடுப்பனவுகள் கடை மற்றும் அலுவலக ஊழியர் அதிகாரச் சட்ட எல்லைக்குள் ஆகக்கூடியது மருத்துவ விடுறை 10 நாட்களும் விடுமுறை நாட்களிற்காக 7 நாட்களிற்களிற்காக மாத்திரம் செய்யப்பட்டது. இது தொடர்பில் சபையினுடைய கலந்துரையால் செயற்பாட்டு தேவைகள் மற்றும் வேலை பழுவை ஊக்குவித்தலை கருத்திற்கொண்டு செய்யப்பட்டிருந்தது.</p>	<p>சுற்றறிக்கைக்கு முரணாக செலுத்தப்பட்ட படிகள் அறவிடப்பட வேண்டும்.</p>
<p>(ஈ) 2024 பெப்ரவரி 28 ஆந் திகதிய PED 01/2024 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 3.1 ஆம் பிரிவு மற்றும் 2022 ஆகஸ்ட் 08 ஆந் திகதிய PED 04/2022 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 2.5 ஆம் பிரிவு</p>	<p>ஊழியர்களிற்காக புதிய படிகள் அல்லது இருக்கின்ற படிகளிற்கான திருத்தங்கள் திறைசேரி பணிப்பாளர் நாயகத்தின் முன்னனுமதி பெறாமல் அறிமுகப்படுத்த முடியாது. எவ்வாறாயினும், திறைசேரி பணிப்பாளர் நாயகத்தின் முன்னனுமதி பெறாமல் மீளாய்வாண்டின் போது தலைவரின் வதிவிட வசதிகளிற்காக ரூபா 654,240 ஆன தொகை செலுத்தப்பட்டிருந்தது.</p>	<p>பணிப்பாளர் சபையின் முறையான அனுமதியுடன் அலுவலக பயன்பாட்டிற்காக கொழும்பு நகரத்திற்குள் வதிவிட வசதிகள் வழங்குவதற்காக தீர்மானித்திருந்ததுடன் இணைந்த செலவினங்கள் மீளளிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் இந்த மீளளிப்பு ஒழுங்குகள் இடை நிறுத்தப்பட்டிருந்ததுடன் அத்தகைய கொடுப்பனவுகள் எதுவும் தற்போது செய்யப்படவில்லை.</p>	<p>சுற்றறிக்கைக்கு முரணாக செலுத்தப்பட்ட படிகள் அறவிடப்பட வேண்டும்.</p>

2. நிதி மீளாய்வு

2.1 நிதிசார் விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 210,178,523 தொகையான இலாபமானதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 198,229,496 தொகையாகும். ஆகவே நிதி விளைவுகளில் ரூபா 11,949,027 தொகையான முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது.

ரூபா 35,118,727 ஆல் நிதி வருமானத்தின் வீழ்ச்சிக்கு எதிராக ரூபா 94,775,837 ஆல் உப்பு விற்பனைகளின் அதிகரிப்பு, ரூபா 12,374,474 ஆல் விற்பனை மற்றும் விநியோகச் செலவினம் மற்றும் ரூபா 30,791,524 ஆல் நிரிவாச் செலவினம் என்பவற்றின் அதிகரிப்பே இந்த முன்னேற்றத்திற்கான பிரதான காரணங்களாகும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ திறமையீனங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரைகள்
(அ) முறையான நியமனக் கடிதத்தில் கொண்டிருக்கின்ற சேவை நிபந்தனைகள் (TOR) அல்லது கடமைப் பட்டியல் பருவகால ஊழியர்களிற்கு உட்பளத்தில் அவர்களுடைய நிமனத்தில் வழங்கப்பட்டிருக்கவில்லை. எனவே, சேவை நிபந்தனைகளை உறுதிப்படுத்தவதற்கு இயலாதிருந்ததுடன் கடமைகளின் நொக்கெல்லை சட்ட ரீதியான சந்தர்பங்களில் நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது.	கம்பனியானது நிரந்தரமாக நியமிக்கப்பட்ட ஊழியர்களிற்காக வேலை விபரங்களை தாபித்திருந்தது. எவ்வாறாயினும், பருவகால ஊழியர்கள் பணி அடிப்படையில் உள்ளதுடன் குறித்த செயலாற்றல் இலக்குகளை அடைந்திருந்தனர். கம்பனியானது. நிர்ணயிக்கப்பட்ட நாளாந்த கூலிகளை பயன்படுத்தி தொழிலாளர் நடவடிக்கைகளிற்காக நிலையான பணி மற்றும் இலக்கு எல்லைகளை பேணுகின்றது. .	முறையான நியமனக் கடிதம், கடிதத்தில் கொண்டிருக்கின்ற சேவை நிபந்தனைகள் (TOR) அல்லது கடமைப் பட்டியல் உட்பளத்திலுள்ள பருவகால ஊழியர்களிற்கு வழங்கப்பட வேண்டும்.
(ஆ) ஆனையிறவு உட்பளத்தில் கணக்காய்வு முலம் நடாத்தப்பட்ட பொளதீக இருப்பு பரிசோதனைப் பிரகாரம், ரூபா 13,548,600 பெறுமதியான 408.4 மெற்றிக் தொன் (அண்ணளவாக) இருப்பு வேறுபாடு 2024 பெப்ரவரி 28 இல் உள்ளவாறான பெளதீக இருப்புக்கும் இருப்பு பதிவேட்டிற்கும் இடையில் அவதானிக்கப்பட்டது. எவ்வாறாயினும் பொறுப்பான இருபத்தியெட்டு உத்தியோகத்தர்களில் (28) 2025 ஆகஸ்ட் மாதத்திலிருந்து தொடங்கி மாதாந்த தவணைகளில் மூன்று (3) நபர்களிடமிருந்து மாத்திரம் ரூபா 210,000 அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.	வெளத் தரப்பினரிடமிருந்து வாடகைக்கு பெறப்பட்ட ரக்டரின் காவிச் செல்லும் இயலளவு நியமத்தின் பிரகாரம் 4.6 தொன்னாக ஆரம்பத்தில் பதியப்பட்டிருந்தது. ரக்டரன் பதியப்பட்ட அளவிற்கும் உள்ளபடியான செயலாற்றல் அளவிற்கும் இடையில் வேறுபாடுகள் இனங்கானப்பட்டது. இந்த வேறுபாடு போக்குவரத்தின் போது எதிர்பார்க்கப்பட்ட பொருட்களின் அளவுகளில் குறைவிற்கு பிரதான பங்காற்றியமையால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தொழிலாளர் கூலி நிபந்தனைகளில் கம்பனியால் ஏற்பட்ட உள்ளபடியான நடட்டம் அந்த கணக்கிற்கு சாட்டுதல் செய்யப்பட்டிருந்தது.	இருப்புக் குறைவுகள் தாமதம் இல்லாமல் உரிய உத்தியோகத்தரிடமிருந்து அறவிடப்பட வேண்டும்.

3.2 பயன்படுத்தப்படாத அல்லது குறைவாகப் பயன்படுத்திய ஆதனங்கள், பொறி மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரைகள்
<p>(அ) கம்பனியினுடைய உறுப்புகளின் பிரகாரம், மேசை உப்பு ஆலையில் 400 கிராம் மற்றும் 1 கிலோ பொலித்தீன் பொதியிடும் போது கம்பனியில் இரண்டு பொதியிடல் பிரிவுகள் உள்ளன. அவை ஒரு நேரத்திற்கு 2.5 மெற்றிக் தொன் வெளியேற்ற வீதத்தை கொண்டுள்ளன. மேலும் ஒப்பந்தகாரருடைய பொறி விபரக் குறிப்பில் கப் பில்லிங் மற்றும் தானியங்கி சீலிங் கொண்ட தானியங்கி பொதியிடல் இயந்திரமும் இதில் உள்ளடங்கும். இருந்த போதிலும் மேசை உப்பு பொறிக்காக பத்து அடி சீலர் இயந்திரங்கள் 2025 மார்ச் 20 இல் ரூபா 1,200,000 செலவில் (ஏயுவு உள்ளடங்க) தனித்தனியாக வாங்கப்பட்டன. மேலும், இந்த இயந்திரங்கள 2025 மே 28 வரை பயன்படுத்தப்படவில்லை.</p>	<p>ஆரம்ப திட்டத்தின் பிரகாரம் சீலிடல் இயந்திரங்கள் சமூகமாக உள்ளதை உறுதிப்படுத்துவதற்கு கொள்வனவு செய்யப் பட்டிருந்ததுடன் பின்னூட்டலாக இடையூறின் போது பொதியிடல் தடைப்பட்டது அல்லது தானியங்கி பொதியிடல் இயந்திரங்களின் மெதுவாக வேகக்குறைப்பு, சேவை என்பன தடைப்பட்டிருந்தது. கம்பனியால் வழங்கப்பட்ட பொதியிடல் இயந்திரங்கள் முறையாக செயற்பட்டிருக்காததுடன் மீள பொருத்துவதற்கு வேண்டப்பட்டது. பொறி செயற்பாட்டில் உள்ள போது சீலிடல் இயந்திரங்கள் தொடர்ச்சியாக பேணுவதற்கு அவசியமாக இருந்தது. சீலிடல் இயந்திரங்கள் பயன்படுத்துகின்ற பொதியிடல் கையேடு வட பிராந்திய ஆதார பிராந்திய அபிவிருத்திகளில் உள்ளூர் தொழிலாளர் அணிக்காக குறிப்பிடத்தக்களவு ஊழியர் சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. அவை சீலிடல் இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு காரணங்களாக இருந்தன.</p>	<p>சொத்துக்களின் கொள்வனவு தேவையான மதிப்பீட்டின் பின்னர் செய்யப்பட வேண்டும்.</p>

3.3 செயற்திட்டங்கள் அல்லது மூலதன வேலைகளிலுள்ள தாமதங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரைகள்
<p>(அ) 2023 மே 10 இல் ஆணையிறவு உட்பளத்தில் ஒரு மேசை உப்பு பொறியினை வழங்குதல், பொருத்துதல் மற்றும் செயற்படுத்தவதற்காக கம்பனிக்கும் முறைகேடுகள் மற்றும் தாமதங்களுடன் அவப்பெருக்குரிய வரலாற்றைக் கொண்ட ஒரு இந்திய கம்பனிக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது 2023 மே 10 இல் ஐ.அ.டொலர் 415,000 ஆன ஒப்பந்த விலையில் மேற்கொள்ளப்பட்டது. கேள்வி படிவங்களின் பிரகாரம் வழங்கல்</p>	<p>இந்த வகையான மூலதன திட்டங்களிற்கான நிலையான நடைமுறைகளிற்கு இணங்க இனங்காணப்பட்ட சகல குறைபாடுகளும் முழுமையாக சரி செய்யப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்ட விபரக் குறிப்புகளின் பிரகாரம் பொறி இயங்கத் தொடங்கிய பின்னரே இறுதி கையேற்றல் நடைபெறும் இந்த அனுகுமுறை கம்பனியின் நீண்டகால நலன்களை பாதுகாப்பதற்கும் ஒப்பந்தகாரரின் பொறுப்பை உறுதிசெய்வதற்கும்</p>	<p>பொறி முறையாக கையளிக்கப்பட வேண்டும்.</p>

மற்றும் விநியோக 120
நாடகளிற்குள் செய்யப்பட
வேண்டும். மேலும், பொருத்துதல்
மற்றும் பரீட்சாத்த
செயற்படுத்துதல் 78 நாட்களிற்குள்
பூர்த்தியாக்கப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், 2025 ஆகஸ்ட் 28
வரை பொறி கம்பனியிடம்
ஒப்படைக்கப்படவில்லை.

நோக்காக உள்ளது. பொதியிடல்
மற்றும் சீலிடல் பிரச்சனைகள்
தீர்க்கப்பட்டவுடன் இறுதி
கையேற்றல் தாமதமின்றி
தொடர்ந்திரந்தது.

3.4 அனுமதிக்கப்படாத கொடுக்கல் வாங்கல்கள்கள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரைகள்
(அ) 2024 திசம்பர் முதல் 2025 மே வரையான காலத்திற்காக மன்னாரிற்கு ஆனையிறவிலிரந்து 760 மெற்றிக் தொன் உப்பின் போக்குவரத்திற்கு கொள்வனவு குழுவால் அனுமதி வழங்கப்பட்டது. எவ்வாறாயினும் சொல்லப்பட்ட காலப்பகுதியின் போது 1264 மெற்றிக் தொன் உப்பு ஏற்றி இறக்கப்பட்டிருந்ததுடன் கொள்வனவுக் குழுவின் அனுமதியை விஞ்சி ரூபா 1,360,800 ஆன தொகை ஏற்பட்டிருந்தது.	போட்டி கேள்வ நடைமுறை மூலம் தெரிவுசெய்யப்பட்ட வழங்குநர்களை கணிசமானளவு குறைந்த மற்றும் பதிலளிக்க கூடியதாக பயன்படுத்தி உப்பு ஏற்றியிக்கல் மேற்கொள்ளப்பட்டது. இந்த வழங்குநர் முன்னர் அனுமதிக்கப்பட்ட விலைகளில் போக்குவரத்து சேவைகளை தொடர்ந்து வழங்க ஒப்பக் கொண்டனர். நேரக கட்டுப்பாடு மற்றும் உடனடி தெவையை கருத்திற்கொண்டுபுதிய கேள்வி நடைமுறையை தொங்குவது சாத்தியமற்றிருந்தது.	கொள்வனவு நடைமுறை கொள்வனவிற்கு பின்பற்றப்பட வேண்டும்.
(ஆ) மன்னார் உப்பளத்திற்கு ஒதுக்கப்பட்ட சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரதி நிதிகள் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் மாத்திரம் செய்யப்பட்ட விற்பனைகளிற்காக தரகு செலுத்துதல் அடிப்படையில் சேர்க்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், அவர் சலக மாவட்டங்களில் செய்யப்பட்ட விற்பனைகளிற்காக தரகு செலுத்தப்பட்டிருந்தது. இதன்படி அவர் பணிப்பாளர் சபையின் அனுமதி இல்லாமல் மீளாய்வாண்டிற்காக செலுத்த வேண்டியிருந்த ரூபா 1,700,248 விற்பனைத் தரகு செலுத்தப்பட்டிருந்தது.	NSL ஆரம்பத்தில் இரண்டு சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரததி நிதிகளை நியதிதிருந்தது. அவர்களில் ஒருவர் இரண்டு வாரங்களிற்குள் இராஜினாமா செய்திருந்தார். அந்த பதவி நிதி ரீதியாக நீடிக்க முடியாததாக கண்டறிந்தார். இன்னொரு ஊழியரின் செயற்திறன் திருப்திகரமாக இருந்தமையால் NSL இன் உற்பத்தி திறனிற்கு ஏற்ப வழங்குநர்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் கூடுதல் மாவட்டங்களிற்கு தலைவரின் ஆலோசனையுடன் விற்பனை நடவடிக்கைகளை விரிவுபடுத்த தலைவரி ஆலோசனையுடன் விற்பனை நடவடிக்கைகளை	விற்பனை செயற்பாடுகளை வரிவாக்குவதற்கு பணிப்பாளர் சபையின் அனுமதி பெறப்பட வேண்டும்.

விரைவுபடுத்த பொது
முகாமையாளர் அனுமதி
அளித்திருந்தார். நியமிக்கப்பட்ட
நபர்களின் முயற்சிகளின்
அடிப்படையில் மாத்திரமல்லாது
கம்பனிக்கு ஈட்டப்பட்ட வருமானம்
மற்றும் இலாபத்தின்
அடிப்படையில் கொடுப்பனவுகள்
கணிப்பீடு செய்யப்பட்டன.